

Bii Dep Jiit Su

彼得前书

Sop Ddut Nul

1 Yet Sut Jiit Dup zyl yaot Bii Dep su ggao hie Ben Dut、Jat Lat Tel、Jat Pal Dot Jat、Yal Xiit Yal、Bii Tuet Nyip zhy heat bbiit, ²Sep Ye A Bba jiit hxaop sul daot seal, Sy Yi nyil mu wo tvil sy ddu Yet Sut Jiit Dup ddu mu, ao nyi xip xue let heat heat hnu cao bbiit. Hxe bbo、ni sop nvu nvu mu gie nap heat bbiit ku.

Nul Syt Heat Hxaop Laol Ddea

³Qaop chet gie a xit heat Sep Yet Sut Jiit Dup A Bba Sep Ye biit ku. Xip yaop jjiip ye daot, Yet Sut Jiit Dup xiil rrao ddveat bao lyip nyil mu a xit heat yao bao, ngop heat ggat nul syt heat hxaop laol ddea wop, ⁴chut map ddop、njal map ddop、dvaop map ddop, nap heat chaot zyl mii kiet du heat hngup ndii zap biil. ⁵Nap heat nrep yet nyi mu Sep Ye vu lal let baop sseat heat hnu cao tao, zeal gao du、hxip jjii ggeap me rrao tveat ddeat ddao heat hxe bbo wo zap ddo. ⁶Tao yet nyi mu, nap heat jjuup lea ye wop ngea, ao ddet a taot, shyt ddea kaop ngea gao ddaot rrao tap

问候

1 耶稣基督的使徒彼得写信给那分散在本都、加拉太、加帕多家、亚细亚、庇推尼寄居的，²就是照父神的先见被拣选，借着圣灵得成圣洁，以致顺服耶稣基督，又蒙他血所洒的人。愿恩惠、平安多多地加给你们。

活泼的盼望

³愿颂赞归与我们主耶稣基督的父神！他曾照自己的大怜悯，借耶稣基督从死里复活，重生了我们，叫我们有活泼的盼望，⁴可以得着不能朽坏、不能玷污、不能衰残、为你们存留在天上的基业。⁵你们这因信蒙神能力保守的人，必能得着所预备、到末世要显现的救恩。⁶因此，你们是大有喜乐，但如今，在百般的试炼中暂时忧愁，⁷叫你们的信心被试验，就好比那

heap nduet shu, ⁷nap heat nrep ni ggat shyt ggop, ze pii ddiel mii daol gat shyt chut ddop xi heat shel ddet map bbu, Yet Sut Jiit Dup ddeat ddao taot, qaop chet、dvaop ssea、tap lea zha heat wop ddo. ⁸Nap heat xip hxaop ma nvut, ao ddet xip njo ngeat; a taot wo map hxaop, ao ddet xip nrep yet nyi mu wo hxit ddeat map ddao、dvaop ssea bbop ddvep heat jjupep lea ye wop; ⁹ao jiit nap heat nrep ni mop, yi hngu gut hxe ggaot wop. ¹⁰Hxit gut hxe tao kea, jiit bbii nap heat hxe bbo zap hxe ddeat hxit heat jiit set sul na dva dva shel mu ze zut zu mu zhot shul; ¹¹xip heat ni rrao heat Jiit Dup yi hngu shul, jiit bbii hxit ddeat ddao Jiit Dup shu ddup ssaop, mep dduat dvaop ssea wop, eap zheat nyip hxa, keap seap rra heat taot chaop mot hxit ngeat. ¹²Xip heat ni mgaop bbup, xip heat hxit heat nvut kaop ngea (“hxit mba” Xiit Lap mba “zhao fu “ddeat), yaop wo lal heat mat ngeap, nap heat wo lal ngeat wo set. Mii kiet zyl lyip heat Sy Yi deap sop qo hxit nap heat dvut ggaot, a taot nvut tat ddiil gie hxit nap heat dvut; mii zyl sul yi zut zu mu nvut tat ddiil na nyil ku.

Haop Jjal Rraop Hngul

¹³Ao set nap heat ni mop ndea kiet (Xiit Lap mba “Nap ni ddaot rraol ggup ndea du” ddeat), zut mu yaop hxal bbep ddeap mu, ni tap giel mu Yet Sut Jiit Dup tveat ddeat ddao taot bbiit lyip nap heat bbiit heat hxe hxaop. ¹⁴Nap heat dduat mu heat ap mel ssu mu ggop, ze jiit bbii nap heat tap it map sep hxet taot, ni

被火试验能坏的金子显得更宝贵，使你们在耶稣基督显现的时候，得着称赞、荣耀、尊贵。⁸你们虽然没有见过他，却是爱他；如今虽不得看见，却因信他就有说不出来、满有荣光的大喜乐；⁹并且得着你们信心的果效，就是灵魂的救恩。¹⁰论到这救恩，那预先说你们要得恩典的众先知早已详细地寻求考察；¹¹就是考察在他们心里基督的灵，预先证明基督受苦难，后来得荣耀，是指着什么时候，并怎样的时候。¹²他们得了启示，知道他们所传讲的一切事（“传讲”原文作“服侍”），不是为自己，乃是为你们。那靠着从天上差来的圣灵传福音给你们的人，现在将这些事报给你们；天使也愿意详细察看这些事。

要过圣洁的生活

¹³ 所以要约束你们的心（原文作“束上你们心中的腰”），谨慎自守，专心盼望耶稣基督显现的时候所带来给你们的恩。¹⁴ 你们既作顺命的儿女，就不要效法从前蒙昧无知的时候那放纵私欲的样子。¹⁵ 那

luep ni njo tveat gat heat nyil mu tap nzaol.
¹⁵Nap heat kul ggaot ao jjal sy ggop nao, nap
 heat yaop zeal heat nvut kaop ngea kiet rrao
 yi ao jjal sy hngul; ¹⁶su kiet ggao sseat
 hxit: "Nap heat ao jjal sy hngul, ngop ao jjal
 sy ngeat seat rra."

¹⁷Nap heat sup hiet map vel、mep met
 yaop mup lu daot mu nvut gal heat Sep A
 Bba ddeat kul ggop ze jjaol ni sseat, nap heat
 hxip jjii zhy heat nyip hxa rraop cha; ¹⁸nap
 heat wo yet、nap heat piit pii let hxit du heat
 map ngea mup lu leal hop, chut ddop heat
 tvul shel tat ddiil nyil heat mat ngeap, ¹⁹Jiit
 Dup pii ddiel xue, njal ddea map wop、shut
 ddea map wop heat hxaop nryt seat sea
 ggaot nyil ngeat. ²⁰Jiit Dup hxip jjii zil jiit ze
 Sep Ye wo set ngeat, ao ddet hxip jjii ggeap
 me tao rrao set nap heat chaot tveat ddeat
 ddaol. ²¹Nap heat yi xip yet nyi mu, xip ggat
 xiil rrao ddveat bao lyip, ao nyi dvaop ssea
 gie xip bbiit Sep Ye ggaot nrep, nap heat nrep
 ni hxaop laol ddea ggat jiit Sep Ye rra.

²²Nap heat rryp kea ddut nzaol yet nyi
 mu, yaop ni cy ao jjal, vil nyip njo map mgie
 ggop, ze ni rrao ddut rryp rryl njo cha ("ni rrao"
 hluel su kiet "ao jjal heat ni rrao" ddeat heat wop). ²³Nap
 heat wo yao bao, chut ddop heat shut rra
 heat mat ngeap, chut map ddop heat shut
 rra, Sep Ye nul syt ssep sse gao rrao heat jjop
 kea nyil ngeat.

²⁴"Xue fu nyip kaop ngea,
 yiip bel miip neal seat rra;
 Xip nyil syt kaop ngea jiit miip neal kiet

召你们的既是圣洁，你们在
 一切所行的事上也要圣洁；
¹⁶ 因为经上记着说：“你们要
 圣洁，因为我是圣洁的。”

¹⁷ 你们既称那不偏待人、
 按各人行为审判人的主为
 父，就当存敬畏的心，度你们
 在世寄居的日子；¹⁸ 知道你们
 得赎、脱去你们祖宗所传流
 虚妄的行为，不是凭着能坏
 的金银等物，¹⁹ 乃是凭着基督
 的宝血，如同无瑕疵、无玷污
 的羔羊之血。²⁰ 基督在创世以
 前是预先被神知道的，却在这
 末世才为你们显现。²¹ 你们
 也因着他，信那叫他从死里
 复活，又给他荣耀的神，叫你
 们的信心和盼望都在于神。

²² 你们既因顺从真理，洁
 净了自己的心，以致爱弟兄
 没有虚假，就当从心里彼此
 切实相爱（“从心里”有古卷作“从清
 洁的心”）。²³ 你们蒙了重生，不是
 由于能坏的种子，乃是由于
 不能坏的种子，是借着神活
 泼常存的道。

²⁴ 因为“凡有血气的，
 尽都如草；
 他的美荣都像草上的花。

vi bu seat rra.
Miip neal fep hxe,
vi bu bbep hxe;

²⁵Sep Ye jjop kea a rry ssep sse rraop ye.” Hxit nap heat dvut heat sop qo jjop kea tao ngea.

Ddveat Lao Nyi Haop Jjal Heat Lup Ggup

2 Ao set, nap heat yal ddaol (ao nu “ddaol” ddeat)、mgie chea, ao nyi zut mgii kaop ngea、ni mat lyip nyi sup mup lu hxit heat dduat kaop ngea, ²ao jjal heat yi hngu bat njo, yao lyip heat a ngat bat njo seat rra, nap heat ggat tao yet nyi mu leap lea ye mu wo gut. ³Sep hxe nap heat wo shyt nvut nao, tao seat rra hxe.

⁴Sep ddveat lao ngea, map hxit jiit sup let mgeap heat ngea, ao ddet Sep Ye let seal、Sep Ye let gie pii ddiel mu na heat ngea. ⁵Nap heat Sep Ye jiit lyi yi ddveat lao seat zeal, gie Yi hxip mot zcao, ao jjal sy heat mu nu ndup sul ye zeal, Yet Sut Jiit Dup nyil mu jjuep mu zap heat、Yi ddiel heat juel ddea gie ja Sep Ye nrul.

⁶Su kiet hxit:

“Na nyil! Ngop let seal、
pii ddiel heat hxip gop got lao gie tveat
Xiip. Ngat dul;
Xip deap hnu cao kaop ngea jiit sha daol
map ddop.”

⁷Ao set, xip nap heat nrep heat hnu cao bbu kea nao pii ddiel, map nrep heat hnu cao bbu kea nao

“Lal geal sul let mgeap heat lao mop hxip

草必枯干，
花必凋谢；

²⁵惟有主的道是永存的。”所传给你们福音的就是这道。

活石和圣洁的国度

2 所以，你们既除去一切的恶毒、诡诈，并假善、嫉妒和一切毁谤的话，²就要爱慕那纯净的灵奶，像才生的婴孩爱慕奶一样，叫你们因此渐长，以致得救。³你们若尝过主恩的滋味，就必如此。

⁴主乃活石，固然是被人所弃的，却是被神所拣选的、所宝贵的。⁵你们来到主面前，也就像活石，被建造成为灵宫，作圣洁的祭司，借着耶稣基督奉献神所悦纳的灵祭。

⁶因为经上说：

“看那！我把所拣选、
所宝贵的房角石安放在
锡安；
信靠他的人必不至于羞愧。”

⁷所以，他在你们信的人就为宝贵，在那不信的人有话说：

“匠人所弃的石头已作了

gop got ddaot bbiip gaol lao mu ggol " ddeat hxit.

⁸Bao lyip:

"Qii bal tveat heat lao mop, hnu cao ka heat lao mop zeal ggol" ddeat hxit.

Xip heat dduat map mu ggop, ze jjop kea kiet rrao fal ddvea (ao nu "xip heat fal ddvea jiit jjop kea dduat map nu yet nyi ngea" ddeat); xip heat tao seat fal ddvea yi jiit ze hxit du ngeat. ⁹Nap heat a rry seal ssaop put ngea, pii ddiil vu mii ddet heat mu nu ndup sul ngea, Sep Ye ddiil heat lup su ngea, nap heat ggat nap heat kul na dduo rrao ddeat ddao、ndvea haop ngaop na hxao leat put ggaot mup lu zut hxit ddeat ddao ngeat.

¹⁰Ap weat nap heat lup su zha map biil, a taot haot Sep Ye lup su mu; Ap weat shao mel map zha, a taot haot shao mel ssaop ggol.

Sep Ye Zyl Lal Zeal

¹¹Jjiip ddiil heat vil mu nyip bba ap, nap heat su vet ngea, hngu rraop heat ngea. Ngop nap heat kea geap bbu fu bbu lyi heat luep ddea zat vup jot; luep ddea tao yi hngu bbu ndup ngeat. ¹²Nap heat ddeat bbop sul gao ddaot rrao, mup lu mu lal mgiep la cha, nap heat mup lu gie yal tveat ngeat ddeat hxit heat ggat nap heat mup lu zut hxaop yet nyi mu, na nyil heat nyip hxa ("na nyil" ao nu "na pa zhaol nyil" ddeat), dvaop ssea gie Sep Ye bbiit.

¹³Nap heat Sep Yet nyi mu, hnu cao ni jji kaop ngea, ao nu tat kie rrao heat vu mii,

房角的头块石头。”

⁸又说：

“作了绊脚的石头，跌人的磐石。”

他们既不顺从，就在道理上绊跌（或作“他们绊跌都因不顺从道理”）；他们这样绊跌也是预定的。⁹惟有你们是被拣选的族类，是有君尊的祭司，是圣洁的国度，是属神的子民，要叫你们宣扬那召你们出黑暗、入奇妙光明者的美德。

¹⁰你们从前算不得子民，现在却作了神的子民；从前未曾蒙怜恤，现在却蒙了怜恤。

作神的仆人

¹¹亲爱的弟兄啊，你们是客旅，是寄居的。我劝你们要禁戒肉体的私欲；这私欲是与灵魂争战的。¹²你们在外邦人中，应当品行端正，叫那些毁谤你们是作恶的，因看见你们的好行为，便在鉴察的日子（“鉴察”或作“眷顾”），归荣耀给神。

¹³你们为主的缘故，要顺服人的一切制度，或是在上

¹⁴ao nu vu mii let zyl gat yal ndup zut dul heat tuel bat dduet mu hnul. ¹⁵Sep Ye nduet ddea nao nap heat ggat zut ddea zeal, ddeap il map sep hxet ggaot hxil ndup quet du. ¹⁶Nap heat yaop nzu ngeat, ao ddet yaop nzu gie ddaol yal mbot du map biil (ao nu "ddaol" ddeat), Sep Ye zyl lal zeal hngul. ¹⁷Na dva dva hxao laol, hiet nrep gao ddaot vil nyip njo, Sep Ye juel gaol, vu mii hxao laol hngul.

Jiit Dup Shu Ssaop Heat Nyil Ddea

¹⁸Nap heat zyl lal zeal heat, nvut kaop ngea hxao laol heat ni sseat sep pu dduet mu hngul; gga mgiep mop leap heat map hxit ddi, sup mat dduet ggat diel yi dduet mu hngul. ¹⁹Hnu cao mu ddu ni gal ggat Sep Ye hxaop syt nao, jjiit del heat shu ddu ssi du, tao ni dduet ddo ngeat. ²⁰Nap heat yal tveat yet nyi mu ndup ssao, ssi deat ddop nao, eap zheat nzu ddea hxit ddop let? Ao ddet nap heat zut ddea zeal yet nyi mu shu ddu ssaop, ssi du ddop nao, tao Sep Ye let gie ni dduet mu na ngeat. ²¹Nap heat kul ssaop nao tao yet nyi ngea; Jiit Dup yi nap heat yet nyi mu shu ddu ssaop nvut, nap heat chaot nyil ddea zyl du, nap heat ggat xip qiil dduet dduet mgal.

²²Xip yal map tveat,
hxil ndup ddaot yi map mgie;

²³Xip bbe ssaop dduet map bao, hiel ssaop sup jao heat dduet map hxit, yaop gie jao mgiep teal daot mu sup nvut gal heat Sep Ye ggaot a rry bbiit. ²⁴Xip mot dul si gal kiet bal,

的君王，¹⁴或是君王所派、罚恶赏善的臣宰。¹⁵因为神的旨意原是要你们行善，可以堵住那糊涂无知人的口。¹⁶你们虽是自由的，却不可借着自由遮盖恶毒（或作“阴毒”），总要作神的仆人。¹⁷务要尊敬众人，亲爱教中的弟兄，敬畏神，尊敬君王。

基督受苦的榜样

¹⁸你们作仆人的，凡事要存敬畏的心顺服主人；不但顺服那善良温和的，就是那乖僻的也要顺服。¹⁹倘若人为叫良心对得住神，就忍受冤屈的苦楚，这是可喜爱的。²⁰你们若因犯罪受责打，能忍耐，有什么可夸的呢？但你们若因行善受苦，能忍耐，这在神看是可喜爱的。²¹你们蒙召原是为在此；因基督也为你们受过苦，给你们留下榜样，叫你们跟随他的脚踪行。

²²他并没有犯罪，
口里也没有诡诈；

²³他被骂不还口；受害不说威吓的话，只将自己交托那按公义审判人的主。²⁴他被挂在木头上，亲身担当了我们的

yaol mu a xit heat yal viip val, a xit heat ggat yal kiet rrao xiil ggop, ze wo ni mgiep kiet rrao ddveat. Xip ndveal ssaop, nap heat ze wo mgup. ²⁵Nap heat jiit bbii jjop yal heat hxaop seat rra, a taot haot bao nap heat hlaol put ggat hxal lo.

Qiit Nyi Sut Yue

3 Nap heat qiit mu heat, yaop sut yue ddu mu hngul; tao seat rra, jjop kea map nrep heat sut yue wop nao, xip heat jjop kea map nul yi qiit mup lu yet nyi mu ni jjiip nyi zhaol ddop; ²tao nap heat ao jjaal heat mup lu nyi hxao lao heat ni hxaop yet nyi ngea. ³Nap heat ddeat bbop rrao heat hnu dveat、shel ndie ddea ddiel、ya yeat mbu vil gie ndie ddea mu, ⁴mep shel shel mu mop leap、at ssaot ssaot heat ni a rry gie sseat ndie, tao Sep Ye jiit rrao tap lea zha biel heat ngea. ⁵Ap weat Sep Ye deap hxaop heat ao jjaal nyit neal, tao gie ndie ddea mu, yaop sut yue ddu mu; ⁶Sa Lat Yal Bep Lat Han ddu mu, xip gie sep pu ddeat kul seat rra ngeat. Nap heat zut ddea zeal, sup jao yet nyi mu map jjao nao, Sa Lat ap mel ssu ngea.

⁷Nap heat sut yue mu heat yi jjop daot mu qiit chaot rraop hngul (“jjop” Xiit Lap mba “set hxaop” ddeat); xip ndve ddu nap ddet map bbu (“ndve ddu nap ddet map bbu” Xiit Lap mba “ndve ddu heat gat ddea” ddeat), nap chaot tap jjop mu hnu mgaol hxe bbo zap heat ngea, ao set xip hxao laol hngul, tao seat ze nap heat kea ddu ggat dao ddea map wop.

罪，使我们既然在罪上死，就得以在义上活。因他受的鞭伤，你们便得了医治。

²⁵你们从前好像迷路的羊，如今却归到你们灵魂的牧人监督了。

妻子与丈夫

3 你们作妻子的，要顺服自己的丈夫；这样，若有不信从道理的丈夫，他们虽然不听道，也可以因妻子的品行被感化过来；²这正是因看见你们有贞洁的品行和敬畏的心。³你们不要以外面的辮头发、戴金饰、穿美衣为妆饰，⁴只要以里面存着长久温柔、安静的心为妆饰，这在神面前是极宝贵的。⁵因为古时仰赖神的圣洁妇人，正是以此为妆饰，顺服自己的丈夫；⁶就如撒拉听从亚伯拉罕，称他为主。你们若行善，不因恐吓而害怕，便是撒拉的女儿了。

⁷你们作丈夫的，也要按情理和妻子同住（“情理”原文作“知识”）；因她比你软弱（“比你软弱”原文作“是软弱的器皿”），与你一同承受生命之恩的，所以要敬重她，这样便叫你们的祷告没有阻碍。

Ni Mgiep Yet Nyi Mu Shu Ssaop

⁸Keap seap kao hxit hxi, nap heat jiit ni rryl seat, rryl shao mel, rryl njo vil nyip seat, ni jjiip qaop ne heat ni sseat hngul. ⁹Yal gie yal tap bao, rru qa gie rru qa tap sop, bao lyip bbop yip hngul; nap heat tao yet nyi mu kul ssaop, nap heat ggat hxe bbo zap. ¹⁰Su kiet hxit:

“Sup hnu mgaol njo,
rraop so tvop ku nao,
hlul hnu ssi du yal miit tveat ddeat tap ddao,
hxil ndup mgie ddu tap hxit,”

¹¹ao nyi yal ddu rrao ddeat ddao zut ddea zeal,
rryl ddu shul,
ni tap giel mu zhot.

¹²Sep na pa zhaol ni mgieput nyil,
Sep laop baol xip heat kea ddva nul;
yal tveat put a rry,
Sep xip heat bbu tvut tva.”

¹³Nap heat ni cop zut ddea zeal nao, ap su nap heat hiel let? ¹⁴Nap heat ni mgieput yet nyi mu gal ssaop ddeat jiit sop wop ngeat. Gie hnu cao ggat tap jao, ao nyi jjao nji mu tap mup (“let jao” ao nu “jjo heat” ddeat); ¹⁵ni ddaot Sep Jiit Dup gie sy mu a rry chet. Sup nap heat ni ddaot hxaop laol ddea ddu nul, ze tie tie nduet du, mop leap、hxao laol heat ni sseat mep met yaop ddu zap; ¹⁶map bbiip heat ni gal sseat, nap heat ggat eap zheat nvut kiet rrao mup lu sup hxit, ze eap zheat nvut kiet rrao ddeat nap heat Jiit Dup gao ddaot rrao

为义受苦

⁸总而言之，你们都要同心，彼此体恤，相爱如弟兄，存慈怜谦卑的心。⁹不以恶报恶，以辱骂还辱骂，倒要祝福；因你们是为蒙召，好叫你们承受福气。¹⁰因为经上说：

“人若爱生命，
愿享美福，
须要禁止舌头不出恶言，

嘴唇不说诡诈的话，

¹¹也要离恶行善，

寻求和睦，
一心追赶。

¹²因为主的眼看顾义人，
主的耳听他们的祈祷；
惟有行恶的人，
主向他们变脸。”

¹³你们若是热心行善，有谁害你们呢？¹⁴你们就是为义受苦，也是有福的。不要怕人的威吓，也不要惊慌；¹⁵只要心里尊主基督为圣。有人问你们心中盼望的缘由，就要常作准备，以温柔、敬畏的心回答各人；¹⁶存着无亏的良心，叫你们在何事上被毁谤，就在何事上可以叫那诬赖你们在基督里有好品行的人自觉羞愧。¹⁷神的旨意若是叫你们

mup lu zut wop put kiet del ggat ddiil ggat yaol mu map syt. ¹⁷Sep Ye nduet ddea nap heat ggat zut ddea zeal yet nyi mu shu ddu ssaop nao, yal tveat yet nyi mu shu ddu ssaop ddet map bbu; ¹⁸Jiit Dup yi yal ddu yet nyi mu shu ddu tap yep ssaop ("shu ddu ssaop" hluel su kiet "xiil ssaop" ddeat), ni mgiep heat gie ni map mgiep heat hlu nao, a xit heat hiet Sep Ye jiit kea. Geap bbu nyil mu hxit, xip mot zao tal xiil; yi nyil mu mu hxit, xip ddveat bao lyip ggol. ¹⁹Xip yi tao nyil mu geat jjop kea jol bao fap gea hnu cao ggat ddiil ggat nul, ²⁰ap weat Nop Yal hxip hliil zzao du. Sep Ye ssi du lyip hxao taot, ddu map mu ggat ddiil ngea. Ggeat taot ndvea hxip hliil leat, yiip deap wo gut heat map nvu, hxil yao a rry wop. ²¹Yiip tao tveat ddeat ddao heat cy ni jji, a taot yi Yet Sut Jiit Dup ddveat bao nyil mu nap heat gut; cy ni jji tao geap bbu miit jja ja hop mu heat mat ngeap, Sep Ye jiit rrao map bbiip heat ni gal luep ye. ²²Yet Sut ndvea mii ndiip leat, Sep Ye seat tvut rrao, mii zyl sul na dva dva nyi fel nao wop heat, ao nyi vu lal wop heat kaop ngea jiit xip ddu mu ggol.

Sep Ye Hxe Bbo Hxip Hxal Put Zut

4 Jiit Dup geap bbu rrao shu ddu ssaop, nap heat yi ni tat ddup gie lal ssea ddea mu cha, geap bbu rrao shu ddu ssaop nvut heat, ze yal bbu mat leap ggol. ²Nap heat ni tat ddup sseat hnup nyip ddu ggu, ze hnu cao ni ggea map nul, Sep Ye nduet ddea a rry nul hxip jji rrao zzy heat nyip hxa rraop. ³Ve taot ddeat bbop sul ni ddu nzaol miit jja、

因行善受苦，总强如因行恶受苦；¹⁸因基督也曾一次为罪受苦（“受苦”有古卷作“受死”），就是义的代替不义的，为要引我们到神面前。按着肉体说，他被治死；按着灵性说，他复活了。¹⁹他借这灵曾去传道给那些在监狱里的灵听，²⁰就是那从前在挪亚预备方舟、神容忍等待的时候，不信从的人。当时进入方舟，借着水得救的，只有八个人。²¹这水所表明的洗礼，现在借着耶稣基督复活也拯救你们；这洗礼本不在乎除掉肉体的污秽，只求在神面前有无亏的良心。²²耶稣已经进入天堂，在神的右边；众天使和有权柄的，并有能力的，都服从了他。

神恩赐的好管家

4 基督既在肉身受苦，你们也当将这样的心志作为兵器，因为在肉身受过苦的，就已经与罪断绝了。²你们存这样的心，从今以后就可以不从人的情欲，只从神的旨意在世度余下的光阴。³因为往日随从外邦人的心

yal nduet、nryp il、zzu bbup、rryl chaot ndaop, ao nyi ni kie bbu juel heat nvut zeal, nyip hxa ddvep ggol. ⁴Xip heat nvut tat ddiil kiet rrao, nap heat xip heat chaot tveat du map geal heat jjop ggaot map tep, ze xip hao ngaop, nap heat mup lu hxit. ⁵Xip heat xiil sul ddveat sul nvut gal heat Sep jiit rrao nryp zha su jao hngul. ⁶Tao yet nyi mu, xiil sul ddeat jiit sop qo hxit xip heat dvut nvut, xip heat geap bbu ggat hnu cao nyil mu nvut gal ssaop, xip heat yi hngu haot Sep Ye deap mu ddveat sseat.

⁷Kaop ngea ggeap jaol ggol. Ao set nap heat yaop hxal bbep ddeap mu, ni ci na laop mu kea ddva hngul. ⁸Waal rrao jiip heat, rryl bbu ddut rryp rryl njo ngea; njo ni yal ddu zat gea mbot sseat ddop. ⁹Nap heat rryl ssal, ni qiit ddut tap hxit. ¹⁰Mep met yaop wo wop heat hxe bbo gie rryl zhao fu, Sep Ye hxe zap kaop ngea hxip hxal put nzu zeal hngul. ¹¹Jjop kea hxit heat wop nao, Sep Ye sy ddut nyil hxit hngul; hnu cao zhao fu heat nao, Sep Ye gie yaop bbiit heat vu lal daot mu zhao fu, Sep Ye ggat nvut kaop ngea kiet rrao Yet Sut Jiit Dup yet nyi mu dvaop ssea wop hngul. Dvaop ssea、fel nao jiit xip ddaot ngea, dddvup dddvup sse sse kea. At Mi.

Jiit Dup Yao Zeal Yet Nyi Mu Shu Ssaop

¹²Jjiip ddiil heat vil mu nyip bba ap, mii daol gie chea heat shyt ddea nap heat bbu kea, gie haop ngaop mu tap na (lal lep mu heat nvut put seat rra), ¹³bao lyip ni jjuep hngul; nap heat Jiit Dup chaot shu ddu

意行邪淫、恶欲、醉酒、荒宴、群饮，并可恶拜偶像的事，时候已经够了。⁴他们在这些事上，见你们不与他们同奔那放荡无度的路，就以为怪，毁谤你们。⁵他们必在那将要审判活人死人的主面前交帐。⁶为此，就是死人也曾有福音传给他们，要叫他们的肉体按着人受审判，他们的灵性却靠神活着。

⁷万物的结局近了。所以你们要谨慎自守，警醒祷告。⁸最要紧的，是彼此切实相爱；因为爱能遮掩许多的罪。⁹你们要互相款待，不发怨言。¹⁰各人要照所得的恩赐彼此服侍，作神百般恩赐的好管家。¹¹若有讲道的，要按着神的圣言讲；若有服侍人的，要按着神所赐的力量服侍，叫神在凡事上因耶稣基督得荣耀。原来荣耀、权能都是他的，直到永永远远。阿们。

因作基督徒而受苦

¹²亲爱的弟兄啊，有火炼的试验临到你们，不要以为奇怪（似乎是遭遇非常的事），¹³倒要欢喜；因为你们是与基督一同受苦，使你们

ssaop, nap heat ggat xip dvaop ssea tveat ddeat ddao taot, ni jjuep rraop so mu ddop. ¹⁴Nap heat Jiit Dup mel ddu yet nyi mu shu ddu ssaop nao, ni sop ngeat; Sep Ye dvaop ssea heat Yi tie tie nap heat kiet rrao ngeat. ¹⁵Nap heat gao ddaot sup fu、sup que、yal tveat, nvut mat ngeap heat guanp yet nyi mu shu ddu ssaop heat hnu cao wop ma biiil; ¹⁶Jiit Dup yao zeal yet nyi mu shu ddu ssaop nao, sha tap daol, bao lyip mel ddu tao yet nyi mu dvaop ssea gie Sep Ye bbiit. ¹⁷Taot chaop gao kea ggol, yal nvut gal Sep Ye hxil rrao bbiip hngul; a xit heat bbu rrao bbiip nao, Sep Ye sop qo ddu map nzaol hnu cao ggat ddiil keap seap rra heat leap ddea wop hxe let? ¹⁸Ni mgiep put a rry wo gut nao, ni map juel gaol nyi yal tveat put ggaot eap zheat hxil miil wop let? ¹⁹Ao set Sep Ye nduet ddea nyil shu ddu ssaop heat hnu cao ni tap giel mu zut ddea zeal, yaop yi hngu gie jao ddu rryp heat zil gal Sep ggaot bbiit hngul.

Sep Ye Hxaop Pup Hlaol

5 Ngop pup mot zeal、Jiit Dup shu ddu ssaop heat jjo hxaop hxit、gao chaot mep ddu tveat ddeat ddao hxe heat dvaop ssea zap heat tao, nap heat gao ddaot ngop chaot pup mot zeal heat kea: ²Nap heat gao ddaot rrao heat Sep Ye hxaop pup hlaol, Sep Ye nduet ddea daot mu xip heat hxal hngul, qianp minp mu heat mat ngeap, ni ku mu ngeat; ni tvup cy kiet du heat mat ngeap, jjuep lea mu ngeat; ³dul nap heat kiet chet heat ndeap heat mat ngeap, hxaop pup nyil

在他荣耀显现的时候，也可以欢喜快乐。¹⁴你们若为基督的名受辱骂，便是有福的；因为神荣耀的灵常住在你们身上。¹⁵你们中间却不可有人因为杀人、偷窃、作恶、好管闲事而受苦；¹⁶若为作基督徒受苦，却不要羞耻，倒要因这名归荣耀给神。¹⁷因为时候到了，审判要从神的家起首；若是先从我们起首，那不信从神福音的人将有何等的结局呢？¹⁸若是义人仅仅得救，那不虔敬和犯罪的人将有何地可站呢？¹⁹所以，那照神旨意受苦的人要一心为善，将自己灵魂交与那信实的造化之主。

牧养神的羊群

5 我这作长老、作基督受苦的见证、同享后来所要显现之荣耀的，劝你们中间与我同作长老的人：²务要牧养在你们中间神的群羊，按着神旨意照管他们；不是出于勉强，乃是出于甘心；也不是因为贪财，乃是出于乐意；³也不是辖制所托付你们的，乃是作群羊的榜样。⁴到了牧长显现的时候，你们必

ddea mu ngeat. ⁴Hlaol sul mot ddeat ddao taot kea, nap heat ssep sse map ggie heat dvaop ssea diip nzyz wo ddiel hxe. ⁵Nap heat kaol tea bbat heat yi kaol tea ye heat ddu mu hngul. Nap heat na dva dva jiit qaop ne heat ni gie rraol shit mu, rryl ddu mu hngul;

Sep Ye yaop nzu nzu put ndeap,
hxe gie qaop ne heat ni sseat put bbiit.

⁶Ao set nap heat yaop bbat, Sep Ye vu ye lal qii jue hngul, nyip hxa kea ggop, xip nap heat ggat dul qaop mu hxe. ⁷Nap heat nduet shu kaop ngea tveat ssal gat Sep Ye bbiit, xip nap heat kie sseat. ⁸Zut mu baop sseat, ni ci na laop mu hngul; nap heat ggeap ba caop bbu mot, bbup heat deal ggao seat, ggea zhaol tao zhaol mu, wo kie ndaop ddo heat hnu cao shul. ⁹Nap heat wop ggea heat nrep ni gie xip ndeap hngul, nap heat hxip jii rrao heat vil nyip na dva dva yi shu ddu tao seat rra heat jjo put nvut. ¹⁰Hxe bbo kaop ngea bbiit heat Sep Ye Jiit Dup gao ddaot rrao nap heat kul, xip ssep sse dvaop ssea zap, nap heat ggat shu ddu ssaop ggo ddu ggu, yaol mu nap heat ggup ddvep, nap heat wop ggea, vu lal gie nap heat bbiit hxe. ¹¹Fel nao gie xip bbiit ddvup ddvup sse sse kea ku. At Mi.

Mep Ddu Sop Ddu Nul

¹²Ngop su tao it rry ggao, ngop gie ni rry mu na heat vil nyip Xiit Lat ggat hop nap heat bbiit, nap heat ku diil, ao nyi hxe bbo tao Sep Ye hxe rry ngea hxit ddeat ddao;

得那永不衰残的荣耀冠冕。
⁵你们年幼的，也要顺服年长的。就是你们众人也都要以谦卑束腰，彼此顺服；因为

神阻挡骄傲的人，
赐恩给谦卑的人。

⁶所以你们要自卑，服在神大能的手下，到了时候，他必叫你们升高。⁷你们要将一切的忧虑卸给神，因为他顾念你们。⁸务要谨守、警醒；因为你们的仇敌魔鬼，如同吼叫的狮子，遍地游行，寻找可吞吃的人。⁹你们要用坚固的信心抵挡他，因为知道你们在世上的众弟兄也是经历这样的苦难。¹⁰那赐诸般恩典的神曾在基督里召你们，得享他永远的荣耀，等你们暂受苦难之后，必要亲自成全你们，坚固你们，赐力量给你们。¹¹愿权能归给他，直到永永远远。阿们。

最后的问安

¹²我略略地写了这信，托我所看为忠心的兄弟西拉转交你们，劝勉你们，又证明这恩是神的真恩；你们务要在

nap heat hxe tao kiet rrao gao hxil wop ggea hngul. ¹³Bat Bii Lenp rrao nap heat chaot seal ssaop heat hiet mut nap heat sop ddot nul. Ngop ssu Ma Ko yi nap heat sop ddot nul. ¹⁴Nap heat njo ni gie rryl dvaop sop ddot nul hngul. Ni sop gie nap heat Jiit Dup gao ddaot rrao put kaop ngea bbiit ku.

这恩上站立得住。¹³在巴比伦与你们同蒙拣选的教会问你们安。我儿子马可也问你们安。¹⁴你们要用爱心彼此亲脸问安。愿平安归与你们凡在基督里的人。